

أَضَعُ عَلَامَةً عَلَى الْأَعْمَالِ الَّتِي يَفْعَلُ بِهَا أَبِي لِأَجْلِي
Je coche les choses que mon père fait pour moi

1



يُحَضِّنُنِي
Il me fait des câlins



يُعَلِّمُنِي أَلْعَابًا جَدِيدَةً
Il m'apprend de nouveaux jeux



يَلْعَبُ مَعِي
Il joue avec moi



يُرْوِي لِي قِصَصًا جَمِيلَةً
Il me raconte de belles histoires

آدَابُ مَعَ الْوَالِدَيْنِ

Bon comportement envers les parents

جاء رجل إلى رَسُولِ اللَّهِ ﷺ، فَقَالَ: يَا
رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ بِحُسْنِ الصُّحْبَةِ؟ قَالَ:
« أُمَّكَ، ثُمَّ أُمَّكَ، ثُمَّ أَبَاكَ، ثُمَّ
أَدْنَاكَ أَدْنَاكَ ». متفق عليه

Un homme vint chez le Messager de Dieu ﷺ et lui dit: «O Messager de Dieu! Quel est celui qui mérite le plus que je lui tienne bonne compagnie?» Il dit: «Ta mère, puis ta mère, puis ton père, puis du plus proche au plus proche». Hadith ayant reçu le consensus.

أَرْبِطُ
Je relie

3



يَلْعَبُ



يَرْوِي



يَحْضُنُ



تُحَضِّرُ



تَقْرَأُ

أَضْعُ عَلَامَةً عَلَى الْأَعْمَالِ الَّتِي تَفْعَلُ بِهَا أُمِّي لِأَجْلِي
Je coche les choses que ma mère fait pour moi

2



تُوَاسِينِي عِنْدَمَا أَكُونُ حَزِينًا
Elle me console quand je suis triste



رَعَيْتَنِي مُنْذُ كُنْتُ صَغِيرًا
Elle a toujours pris soin de moi depuis
tout-petit



تَأْخُذُنِي عِنْدَ الطَّيِّبِ وَتُطْمَئِنِّنِي
Elle m'accompagne chez le médecin et me
rassure



تَقْلُقُ عَلَيَّ عِنْدَمَا أَمْرَضُ وَتَرْعَانِي
Elle s'inquiète pour moi quand je suis
malade et prend soin de moi



تُحَضِّرُ لِي طَعَامًا لَذِيذًا
Elle me prépare de la bonne nourriture



تَقْرَأُ لِي قِصَصًا جَمِيلَةً
Elle me lit de belles histoires


Je colorie, je décore, j'écris mon message et j'offre à mes parents

5

أحباي
يا



أحباي
يا



أَسْطَبُ مَا لَا يَنْبَغِي أَنْ أَفْعَلَهُ مَعَ أَبِي وَ أُمِّي

Je barre ce qui ne convient pas de faire à mes parents

4



أَصْرُخُ وَ أَتَعِبُهُمَا

Je pleure et crie et je suis inconsolable



إِذَا غَضِبْتُ لَا أَكَلِّمُهُمَا

Je boude et je ne leur parle pas quand je suis fâché



أَهْدِيهِمَا مَا يُسْعِدُهُمَا

Je leur offre ce qui leur fait plaisir



أَتَشَاجِرُ مَعَ إِخْوَتِي وَ أَتَعِبُهُمَا

Je me dispute avec mes frère et sœur et je les fatigue